



# NGM COLLEGE

(AUTONOMOUS)

Re-Accredited with 'A' Grade by NAAC

An ISO 9001 : 2015 Certified Institution


POLLACHI - 642 001



## மனையியல் மகத்துவம்

(சான்றிதழ் பாடத்திட்டம்)

(Certificate Course)



குடும்பப் பண்பாடும்  
பாரம்பரியமும்

இரண்டாம் தாள்

*Empower the Youth to Enrich the Nation*



மனையியல் மகத்துவம்  
சான்றிதழ் பாடத்திட்டம்  
(Certificate Course)

முனைவர் க. தனலட்சுமி  
உதவிப்பேராசிரியர்  
தமிழ்த்துறை  
என்.ஜி.எம். கல்லூரி, பொள்ளாச்சி.



குடும்ப பண்பாடும் பாரம்பரியமும்  
இரண்டாம் தாள்

பதிப்பு  
என்.ஜி.எம்.கல்லூரி  
பொள்ளாச்சி

பாட நூல் : மனையியல் மகத்தாவம்  
பதிப்பு : முதற்பதிப்பு - 2018  
வெளியீடு : என்.ஜி.எம் கல்லூரி, பொள்ளாச்சி.

### ஆலோசனைக் குழு

டாக்டர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர்  
தலைவர், என்.ஜி.எம் கல்லூரி, பொள்ளாச்சி.

### முனைவர் வாசுகி ராஜா

புலமுதன்மையர், மனையியல் கல்வித் துறைகள்  
அவினாசிலிங்கம் உயர்நிலைக் கல்வி கோவை.

### முனைவர் மணிமொழி

இணைப் பேராசிரியர்,

அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனம் -  
நிகர்நிலைப்பல்கலைக்கழகம், கோவை.

### முனைவர் அ.லோகநாயகி

உதவிப் பேராசிரியர், அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம், கோவை.

### திருமதி சுமதி முத்துசாமி

ஆசிரியர் மற்றும் தலைவர், கிராமப்புற தத்தெடுப்புத் திட்டம்  
அறிவுத் திருக்கோவில், பொள்ளாச்சி.

### நூல் ஆக்கக் குழு

தலைவர்

முனைவர் பொ.மா.பழனிசாமி, முதல்வர்

### தொகுப்பாசிரியர்

முனைவர் ப. பிருந்தா, தலைவர் வணிகவியல்துறை

### துணை தொகுப்பாசிரியர்கள்

பேராசிரியர் என்.இராதா, தலைவர் ஆங்கிலத்துறை (சுயநிதி)

முனைவர் ஜி.அகிலாண்டேஸ்வரி, தலைவர் வணிக நிதியியல்துறை (சுயநிதி)

முனைவர் எம்.வி.சத்தியபாமா, தலைவர் மின்னணு வணிகவியல் துறை (சுயநிதி)

முனைவர் க.தனலட்சுமி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை

பேராசிரியர் எஸ்.ஜெயலட்சுமி, தலைவர் மனிதவள மாண்புத்துறை (சுயநிதி)

முனைவர் ஆ.மகாலட்சுமி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை

முனைவர் ப.வடிவேல், இணைப்பேராசிரியர் (ப.நி), தமிழ்த்துறை

பொருளடக்கம்

அணிந்துரை  
வாய்ந்துரை  
ஆசிரியர்உரை  
நோக்கங்கள்  
பாடத்திட்டம்

1. சகிப்புத்தன்மையே வெற்றிக்கு வழி முனைவர் ப.பிருந்தா	1
2. சகிப்புத்தன்மைக்குச் சான்றுகள் முனைவர் எம்.வி.சத்தியபாமா	8
3. அனுசரணையும் 'அரவணைப்பும்' முனைவர் ஆ. லோகமாதேவி	16
4. அனுசரணையின் பயன்கள் முனைவர் க.அகிலாண்டேஸ்வரி	22
5. பொறுமை பெண்ணின் பெருமை பேராசிரியர் பி.நாகராஜன்	27
6. பொறுத்தார் பூமி ஆள்வார் பேராசிரியர் பி.நாகராஜன்	32
7. குடும்ப கௌரவம் பேராசிரியர் நா.ராதா	37
8. பெண்கள் கௌரவத்தின் நாற்றங்கால்கள் முனைவர் எஸ். மாரியம்மாள்	44
9. மறப்போம் மன்னிப்போம் முனைவர் ப.வடிவேல்	47
10. மறப்பதும் மன்னிப்பதும் மங்கையரின் மாண்பு முனைவர் ப.வடிவேல்	51

\*மாதிரி வினாத்தாள்



## 2.2 அனுசரணையின் பயன்கள்

முனைவர் க.அகிலாண்டேஸ்வரி  
இணைப்பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்  
வணிகவியல் நிதியியல் துறை,  
என்.ஜி.எம் கல்லூரி, பொள்ளாச்சி.

பூவாக இருப்பது மட்டும் சிறப்பல்ல! மணமுடையதாக, தேன் நிறைந்ததாக இருக்க வேண்டும். அதுதான் சிறப்பு. இந்தச் சிறப்பெல்லாம் அமைந்திருக்கிற மலர்கூட காலையில் அரும்பி பகலில் இதழ்விழ்த்து மாலையில் மலர்ந்து மணம் பரப்பி உதிர்வது மட்டும் சிறப்பாகிவிடாது. அதுவே பூஜைக்குரிய புனிதத்துவம் பெற்றால் பெருமையடையும்.

அவ்வாறே, பெண்ணாக இருப்பது மட்டும் சிறப்பல்ல. பெண் அறிவாற்றலும், அனுசரணையான குணமும் வாய்க்கப் பெற்றவளாக இருக்க வேண்டும். இதுதான் சிறப்பு. இந்தச் சிறப்பெல்லாம் அமைந்திருக்கிற பெண்கள் கூட, ஏதோ பிறந்தோம், வளர்ந்தோம், வாழ்ந்தோம் என்றிருப்பது மட்டும் சிறப்பாகிவிடாது. அவள் நல்ல கணவனைப் பெற்று, மக்கட் பேறமைந்து ஒரு மகிழ்ச்சிகரமான குடும்பத்தை உருவாக்கும் போதுதான் வையத்துள் வாழ்வாங்கு வாழ்வளாகிறாள்.

பெண்ணின் அனுசரணையான அணுகுமுறை குடும்ப உறவுகளின் விரிசல்களைத் தவிர்க்கும்.

குடும்ப நபர்களின் மனநிலையில் பெருமளவு ஆதிக்கம் செலுத்துவது பெண்களின் அனுசரணையான போக்குதான். உறவுகளின் விரிசல்களைச் சரிசெய்து, குடும்ப மகிழ்ச்சியில் இனிமையை உரித்தாக்கி, உருவாகும் இன்னல்களை இன்முகத்தோடு கையாண்டு குடும்பம் மகிழ்ச்சியாக அமைய இல்லத்தரசிகளின் அனுசரணை மட்டுமே உறுதுணையாக அமையும்.

குடும்ப வழிநடத்தலின் வெற்றி என்பதே பெண்மையின் அன்புகலந்த அனுசரணையான வார்த்தைகளில் மட்டுமே உள்ளது என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.

### 1. அனுசரணையும் மனமேம்பாடும்

நலமாக இருக்கும் உணர்வே சிறந்த மன நலம். அது ஒருவரின் தன்னம்பிக்கையையும், சுயமதிப்பையும் அதிகரித்துப் பிறரையும், அன்றாட வாழ்க்கையையும், சுற்றுச் சூழலையும் மகிழ்ந்து பாராட்ட உதவி செய்கிறது. ஒருவர் மன நலத்தோடு இருக்கும்போது அவரால் சிறந்த உறவுகளை உருவாக்கவும், திறன்களைப் பயன்படுத்தி முழு ஆற்றலை வெளிப்படுத்தவும், வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ளவும் முடியும்.



நாம் பார்க்கிற, கேட்கிற, பாட்கிற விஷயங்கள்தான் நம் எண்ணங்களை உருவாக்குகின்றன. அந்த எண்ணங்கள் தான் நம் வாழ்க்கையின் அனைத்துச் செயல்பாடுகளையும் தீர்மானிக்கின்றன. எனவே, நல்ல எண்ணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். அதற்கு நல்லதைப் பார்க்க வேண்டும். நல்லதைக் கேட்க வேண்டும். நல்லதைப் பாட்க வேண்டும். இதைத்தான் ஞானிகளான இராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், ரமணர் போன்ற சான்றோர்கள் கூறியிருக்கிறார்கள்.

மனம் மேம்பாடு அடைவதற்கு மனம் தாய்மையுடையதாக இருக்க வேண்டும். மனத்தாய்மைக்கு மருத்துவச்சிகிச்சையில்லை. தியானம் ஒன்றே மனஅலைச்சுழலைக் குறைத்து அமைதி தரும், அமைதியான மனநிலையில் மன அழுத்தம் தோன்ற வாய்ப்பில்லை.

மன அழுத்தம் தூக்கமின்மையில் தொடங்கி, உயர் இரத்த அழுத்தம், உடல்பருமன் என ஒவ்வொன்றாகப் பல பிரச்சினைகளை அள்ளி அள்ளிக் கொடுத்து, இதய நோய்கள் வரை கொண்டு வந்து நிறுத்திவிடும். இது உடலீதியான பிரச்சனை என்றாலும் மனம் நொறுங்கிப்போய், மனநல பாதிப்புகள் ஏற்படும். உயிர் துறக்கக்கூட காரணமாகிவிடும். தீவிர மன அழுத்தப் பிரச்சனைக்குச் சிகிச்சையைத் தவிர வேறு வழி இல்லை. எனவே, அவ்வப்போது இந்தப் பிரச்சனையை அடையாளம் கண்டுகொண்டு அதிலிருந்து மீண்டு வர முயற்சிக்க வேண்டும். அப்படித்தான் இதிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். அதற்கு நம் சிந்தனையை வேறு பக்கம் திசை திருப்ப வேண்டும். அப்படி சிந்தனை திசை திருப்பும் நேரத்தில் நாம் செய்கிற பயிற்சிகள் நமக்குப் பிடித்ததாக நம் கவலைகளை மறக்கச் செய்வதாக இருக்க வேண்டும்.

மன அழுத்தத்தை விரட்டச் சில எளிய வழிமுறைகள்

1. மூச்சுப் பயிற்சி
2. புன்னகை மருந்து
3. இசை இனிமையான வரம்
4. மந்திர வாசகம்

இவற்றுள் புன்னகையும், மந்திர வாசகமும் அணுசரணையைச் சார்ந்தவை. அணுசரணையான சொற்கள் மந்திரவாசகங்கள்.

2. அணுசரணையும் குடும்ப மகிழ்ச்சியும்

குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் என்பது முற்றிலும் உண்மை. பல்கலைக்கழகத்தில் பல்வேறு வகையான பாடத்திட்டங்கள் இருப்பது போல் ஒரு குடும்பத்தில் பலவகையான குணம் கொண்டோர் இருப்பர். அவர்கள் ஒவ்வொருவரையும் அனுசரித்துப் போவதில்தான் அக்குடும்பத்தின் மகிழ்ச்சியும் அடங்கி உள்ளது.

ஒவ்வொருவருக்கும் எத்தனையோ பிரச்சினைகள் இருக்கும். அந்தப்பிரச்சனைகளை மீறி மனதை மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் வைத்துக்கொள்வது என்பது சாதாரண



விஷயமல்ல. நல்ல குடும்பச் சூழல் இருந்தால்தான் அது சாத்தியமாகும். குடும்பத்தில் இருக்கும் பெண் அனுசரணையாக இருந்தால் மட்டுமே குடும்பம் குடும்பமாக இருக்கும். பெண்ணின் அனுசரணை குணமே குடும்பத்தினை மகிழ்ச்சியாக வாழவைக்கும்.

குடும்பத்தை மகிழ்ச்சியாக இருக்கச் செய்ய முதலில் குடும்ப நபர்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். நான் என்ற அகங்காரத்தை விட்டுவிட வேண்டும். தவறை மன்னிக்கும் குணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். குடும்பத்தில் உள்ள சகநபர்களிடம் மிகவும் அன்பாகவும், மரியாதையுடனும் பேசும் பழக்கத்தைக் கொள்ள வேண்டும். ஒருவர் செய்த தவறை பரவாயில்லை என்று நினைத்து மன்னித்து மறந்து விட வேண்டும். நடந்தது போகட்டும், நடப்பது நன்மையாக இருக்கட்டும் என்று எண்ணும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். இது ஒரு நொடியில் வந்து விடாது. ஒவ்வொரு நொடியும் முயற்சி செய்தால் நிச்சயம் முடியும். பாதை தவறும் நபர்கள் கூட அனுசரணையால், அன்பினால் நற்பண்புகளைக் கற்று, நல்வழியில் வாழ்க்கையை வழிநடத்த முடியும்.

பிறரையே குற்றம் சொல்லிக் கொண்டிருப்பதைத் தவிர்த்து “விட்டுக் கொடுத்தார் கெட்டுப் போவதில்லை” என்ற கூற்றுக்கிணங்க, குறைகளை மிகைப்படுத்தாமல் குடும்ப நபர்களின் குணநலன்களுக்கேற்ப விட்டுக்கொடுத்து அனுசரணையாக குடும்பத்தை வழிநடத்தும் இல்லத்தரசிகளால் தான் வாழ்க்கை வளப்படும்.

கனிவான பேச்சும் இனிமையான உபசரிப்பும், பெரியோர்களைப் போற்றும் பண்பும் நிறைந்த பெண்களால் “முதியோர் இல்லம்” என்ற வார்த்தைகளே வழக்கொழிந்து விடும். நன்கு உணர்ந்து கொள்ளுங்கள் தாத்தா பாட்டிகளால்தான் அநேக குடும்பங்களின் பலவித பாதுகாப்புகளும், நன்மைகளும் கிடைக்கின்றன. எனவே, எல்லா உறவுகளையும் அனுசரணையோடு கொண்டாடுங்கள். குடும்ப மகிழ்ச்சியின் அஸ்திவாரமே கணவன் மனைவியின் புரிதலில் இருந்துதான் தொடங்குகிறது. அனுசரணையான, ஒளிவ மறைவில்லாப் போக்கினால் மட்டுமே குடும்ப உறவு மேம்படும்.

### 3. அனுசரணையும் உறவுகளின் இணைப்பும்

கண்ணாடிப் பொருட்கள் அடங்கியுள்ள பெட்டிக்கு வெளியே ஒட்டப்பட்டிருக்கும் எச்சரிக்கை வாசகம் “எளிதில் உடையும் பொருள், கவனமுடன் கையாளுங்கள் என்பதாகும். இந்த வாசகம் கண்ணாடிப் பொருட்கள் அடங்கியுள்ள பெட்டிக்கு மட்டுமின்றி உறவுகளுக்கும் பொருந்தும். கண்ணாடிப் பொருட்களும் சரி, உறவுகளின் உள்ளமுட சரி தவறாகக் கையாளுகின்ற போது உடைந்துபோகும். உடைந்துபோன கண்ணாடித் துண்டுகளை நாம் ஒட்டிவிடலாம். ஆனால், உடைந்து போன மனங்களை எதைக் கொண்டும் ஒட்ட முடியாது. உறவு சிறக்க வேண்டுமென்றால், அனுசரணை மிகவும் அவசியம். பெண்கள் ஏன் அதிகம் அனுசரித்துச் செல்ல வேண்டும்? இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். பெண்கள், அதுவும் தமிழ்ப் பெண்கள் இயல்பாகவே மிகவும் பொறுமைசாலிகள். குடும்பத்தின் மீது உள்ள மரியாதை நிமித்தமாகவும், திருமண பந்தத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தும், அதற்குப் பங்கம் வந்து விடக் கூடாது என்பதற்காகவும், குழந்தைகளுக்காகவும் அனுசரித்துச் செல்ல வேண்டும்.



பெண்கள் அனுசரித்துச் செல்வதால் குடும்பங்களை உடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அனுசரணைதான் உறவுகளின் இணைப்பிற்கு முதலெலாப்பு ஆகும். குடும்பத்தின் ஒளிவிளக்கான பெண்கள் உறவுகளைப் பேணிக்காத்து அனுசரணையைப் பின்பற்றினால் தான் சிறப்பான உறவு மேம்படும். திருமணத்திற்கு முன்புரை பெற்றோரைக் காத்துவந்த ஆண் மகன், திருமணத்திற்குப்பின் மனைவியின் சொற்பாடி கேட்டு, அவர்களை முதியோர் இல்லத்திற்கு அனுப்பிவிட்டான் என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. புருந்த வீட்டிற்குப் புதிதாய் வந்த இளம்பெண்ணே இதற்கு அடித்தளமான காரணம் என்று வெளிப்படையாகப் பேசப்படுகின்றது. இத்தகைய குற்றச்சாட்டும், ஏளனப் பேச்சும் எழாமல் இருக்க வேண்டுமெனில் புருந்த வீட்டாரைப் பெண்கள் திருமணமான நாளிலிருந்தே புரிதலோடு அனுசரிக்கப் பழகிக்கொள்ள வேண்டும். உறவுகளை இணைப்பதற்கு இதைவிடச் சிறந்த வழியில்லை.

#### 4. அனுசரணையும் சிக்கல்களுக்குத் தீர்வு

அழகிய குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்க முதல் காரணம் பெண்கள் தான். குடும்பத் தலைவியாக வீட்டுக்கு வரும் பெண்ணின் கையில் தான் வெற்றியிருக்கிறது. இதனை உணர்ந்து பெண்கள் குடும்பத்தினை அனுசரணையுடன் அழகான முறையில் வழி நடத்த வேண்டும்.

குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவரையும் மதிக்கப் பழக வேண்டும். மற்றவர்களின் மனநிலைக்குத் தகுந்தது போல் அனுசரணையுடன் பெண்கள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். நான் ஏன் விட்டுக்கொடுக்க வேண்டும் என்ற மனோநிலையை மாற்ற வேண்டும். தாழ்வு மனப்பான்மையினை அடியோடு அப்புறப்படுத்தி, அனைவரிடமும் சகஜமாகப் பேசி, மனம் திறந்து பாரட்ட வேண்டும்.

வாழ்க்கையின் பிரச்சனைக்குத் தீர்வு என்னவென்று தேட வேண்டும். பதிலடி கொடுக்க முயற்சி செய்தால் தேவையற்ற குழப்பங்கள் மனதில் ஏற்படும். இறைவன் கொடுத்த இந்த அழகான நாளைப் பயனுள்ளதாகத் தான் செலவு செய்வேன் என்ற மன உறுதியுடன் தேவையான, நல்ல சிந்தனைகளை மட்டுமே சிந்தித்து அதன் வழியே செயல்பட வேண்டும். நாம் சந்தோஷமாக இருந்தால் நம்மைச்சுற்றி இருப்பவர்களும் சந்தோஷமாக இருப்பார்கள் என்பதனை மனதில் கொண்டு சிரித்த முகத்துடன் பேசிப்பழக வேண்டும்.

குடும்பத்தில் பிரச்சினைகள் வரும் பொழுதோ அல்லது பதற்றம் அதிகமாக இருக்கும் பொழுதோ அவசர முடிவு எதனையும் எடுக்கக் கூடாது. முடிந்தவரை குடும்பத்தில் அனைவரும் ஒன்றாய் சிரித்துப்பேசிப் பழக வேண்டும். குடும்ப வாழ்க்கை என்பது நாம் செய்யும் சமையல் போன்றது. உப்பு, காரம், புளிப்பு, இனிப்பு அளவாக இருப்பது முக்கியம். அதனை அனுசரணையுடன் பக்குவமாகச் செய்வது குடும்பத் தலைவியாக இருக்கும் ஒவ்வொரு பெண்ணின் கையில் தான் இருக்கிறது.

#### 5. அன்பையும், மதிப்பையும் பெறுதல்

பூப்பந்தாட்டம், டென்னிஸ், கைப்பந்து போன்ற விளையாட்டுக்களின் தொடக்கம் "லவ் ஆல்" என்று தான் ஆரம்பிக்கும். அந்த ஆங்கில வார்த்தையின் பொருள்



“அனைவரிடத்திலும் அன்பு காட்டுவோம்” என்பதானால். நம் எதிரில் விளையாடுகின்ற நண்பர் அல்லது போட்டியாளரிடம் இதைக் கூறியே பந்தினை அடித்து விளையாடத் தொடங்குகின்றோம். பொழுதுபோக்கு விளையாட்டுகளில் கூட இவ்வாறு கூறித்தான் தொடங்கப்படுகிறது.

நம்மால் அன்றாட வாழ்க்கையில் இந்த வார்த்தைகளைப் பயன்படுத்த முடியாதா என்ன? நிச்சயமாக முடியும். அன்பு காட்டி அன்பாகப் பணிவிடை செய்வதற்குத் தேவையானதெல்லாம் பக்குவப்பட்ட அனுசரணையான மனம் மட்டுமே. நம்முடன் இருப்பவரை மதிக்க ஆரம்பித்தால் காலப்போக்கில் அவரிடத்தில் அன்பாக இருக்கத் தொடங்குவோம். அன்பு என்பது சுவற்றிலடித்த பந்து போல, போன வேகத்திலேயே நமக்குத் திரும்பக் கிடைக்கும். சிறு புன்னகை கவலைகளை மறக்கச் செய்யும்.

மற்றவரிடம் அன்பு செலுத்தாத, மற்றவரை மதிக்கத் தெரியாத, மற்றவர்களின் அன்பையும், மதிப்பையும் பெறாத வாழ்க்கை என்பது உயிரில்லாத முகத்தில் பூசப்பட்ட வாசனை திரவியம் போல ஆகும். பெண்ணின் அன்பான வார்த்தை குறைகளை நீக்கி அருளை வழங்குவதாக இருக்கும்.

போட்டிகள் நிறைந்துள்ள சூழலில் நம்மிடையே இருப்பவர்களிடம் அன்பு காட்டுதல், அனுசரணையான சூழ்நிலைகளை உருவாக்குதல், அனைவரிடமும் நேர்மறையான எண்ணங்களை ஏற்படுத்தும். “அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்” என்ற திருவள்ளுவர் வாக்கிற்கிணங்க அனைவரிடமும் அன்பைப் பொழிந்து, “மறப்போம் மன்னிப்போம்” என்ற தாரக மந்திரத்தை உறவுகளின் மத்தியில் அனுசரணையோடு கையாண்டால் பகைவரும் படி ஏறி வந்து நட்புப் பாராட்டுவர். குடும்ப இன்னல்களைப் புன்முறவலோடு எதிர்கொண்டு அனைவரிடமும் நட்புப் பாராட்டி அமைதியான, வழியில் அனுசரணையான முறையில் வாழ்க்கையை வழிநடத்தும் குடும்பத்தின் மதிப்பு சமூகத்திலும் உயர்ந்து நிற்கும் என்பதில் ஐயமில்லை!

### நூல்கள்

1. 1991. காலந்தோறும் பெண் - இராஜம் கிருஷ்ணன், தாகம் - சென்னை, ஜூன், 1989. துணைநின்ற
2. பெண்களே இது உங்களுக்காக -என். கங்கா, கிரிகுஜா பப்ளிகேஷன்ஸ் பி.லிட், சென்னை - 20, ஜூன், 2011.
3. பெண் - பிரபஞ்சன், டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை - 20, டிசம்பர், 2016.
4. காலந்தோறும் பெண் - இராஜம் கிருஷ்ணன், தாகம் - சென்னை, ஜூன்,







மங்கையராகப் பிறப்புதற்கே நல்ல மாதவம்செய்திட வேண்டும் அம்மா !  
பங்கயக் கை நலம் பார்த்தல்லவோ பாரில் அறங்கள் வளரும், அம்மா ! - கவிமணி

ISBN 978-93-87009-37-0



9 789387 009370 >